

மாவீரர் நாள் 99



தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்
மாவீரர் நாளை முன்னிட்டு ஆற்றிய உரை

தமிழீழ விடுதலைப் புலிகள் - அனைத்துலகச் செயலகம்



தமிழீழ விடுதலைப் புலிகள் Liberation Tigers of Tamil Eelam

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வெ.பிரயாகரன் அவர்கள்

மாவீரர் நாளை முன்னிட்டு ஆற்றிய உரை

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்

27-11-1999

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள்.

தாயக விடுதலையைத் தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம்.

எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை.

விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத் தாய் அவர்களை அரவணைத்துக்கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்றுவருகிறது. தமிழீழம் என்ற அந்தச் சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.

எமது வீர விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனையில் நின்றவாறு இன்று எமது மாவீரர்களை நாம் நினைவுகொள்கிறோம்.

எமக்கு முன்னால், கால விரிப்பில், ஒரு புது யுகம் எமக்காகக் காத்துநிற்கிறது. எமக்குப் பின்னால், கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது. மானிடத்தின் விடுதலைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எமது விடுதலை இயக்கம் பிறக்கப்போகும் புதுயுகத்தில் காலடி வைக்கிறது.

இப்புதுயுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்த்து நீதிக்கும் சுதந்திரத்திற்குமாகப் போராடிய மக்களுக்குச் சொந்தமானது. இப்புதுயுகத்தில், எமது மக்களின் நெடுங்காலக் கனவு நிறைவுபெறும். இத்தனை காலமும் எமது மக்களைப் பீடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமது மண்ணுக்கு விடுதலை கிட்டும். எந்த இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் போராடி மடிந்தார்களோ அந்தப் புனித இலட்சியம் இப்புது யுகத்தில் நிறைவுபெறும்.

ஒப்பற்ற மாபெரும் இராணுவ வெற்றியின் சிகரத்தில் நின்றவாறு, இன்று நான் மாவீரர் நினைவுரையை நிகழ்த்துகிறேன்.

இந்த மகத்தான இராணுவ வெற்றி முழு உலகத்தையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. இது ஒரு சாதாரண போரியல் சாதனையல்ல. போரியற்கலையின் ஒரு ஒப்பற்ற உலக சாதனையாகவே இவ் வெற்றி கருதப்படும். இந்த வெற்றியின் விஸ்வரூபப் பரிமாணம் கண்ட எமது எதிரி மட்டுமல்ல. எதிரிக்குப் பக்கபலமாக நின்று, பயிற்சியும், ஆயுதமும் பண உதவியும் வழங்கிவந்த உலக நாடுகளும் மலைத்துப்போய் நிற்கின்றன. 'ஓயாத

அலைகள் மூன்றாகக் குமுறிய இப்பெருஞ்சமர் ஒரு சில நாட்களில் இமாலய சாதனையைப் படைத்தது.

முழுப்பலத்தையும் ஒன்று குவித்து, பெரும் படையெடுப்புக்களை நடாத்தி வருடங்களாக, மாதங்களாக தொடர் சமர்களை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொடுத்து சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த வன்னியின் வளமிகு பகுதிகளை எமது வீரர்கள் கடுகதி வேகத்தில் மீட்டெடுத்தனர். வன்னி மண்ணில் அகலக் காலூன்றிய எதிரி தொடர்வலையமாக நிறுவிய படைத்தளங்களும் கட்டளைப்பீடங்களும், இரும்புக் கோட்டைகளாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களும், மிகக்குறுகிய காலத்தில், மிகக்கூடிய வேகத்தில் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த அற்புதம், உலகத்தின் புருவத்தை உயர்த்தியது. வன்னியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழம்பெரும் பட்டினங்களிலிருந்து எதிரி இராணுவம் விரட்டப்பட்டது. அங்கெல்லாம் இப்பொழுது புலிக்கொடி மார்தட்டி பெருமையுடன் பறக்கிறது. காட்டுத் தீயாகப் பரவிய இப் பெருஞ்சமரில் எமது தாயகத்தின் இதய பூமியான மணலாற்றின் ஒரு பகுதி மீட்கப்பட்டதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காலம் காலமாகத் தமிழர் வாழ்ந்த இப்புனித மண்ணைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, தமிழர்களைக் கொன்றழித்து, அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய சோக வரலாற்றினை எமது மக்கள் நன்கறிவர். வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக இணைத்து, வன்னியின் மிகச் செழிப்பான நிலங்களைக் கொண்ட எமது தேசத்தின் இதயபூமி மீண்டும் எமது கட்டுப்பாட்டில் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். இந்த மண்மீட்பு எமது போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தைச் சுட்டுகிறது.

போரியற் கலையில் புலிப்படை வீரர்களின் அபாரமான வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் இந்த 'ஓயாத அலைகள்' மூன்று என்ற வன்னிப் பெரும் சமர் உலகத்திற்கு நிரூபித்துக்காட்டியிருக்கிறது. எமது படையணிகளின் சமரிடும் வேகமும் வீச்சும், குலையாத கூட்டுச் செயற்பாடும், துரித கெதியில் படை நகர்த்தும் ஆற்றலும். எதிர்த்துத் தாக்கும் உத்திகளும், அபாரமான துணிவும், நேர்த்தியான கட்டுப்பாடும் உலக இராணுவ நிபுணர்களை வியக்கச்செய்து வருகிறது.

இந்த வரலாற்றுச் சமரில் களமாடி வீர சாதனை படைத்த சகல போராளிகளுக்கும், படை நகர்த்திய தளபதிகளுக்கும், இச்சமரில் பங்குகொண்டு போராடிய எல்லைக் காப்புப் படையணியினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் பெருஞ்சமரில் எமது போராளிகளுக்கு ஊக்கமளித்து, உணவளித்து, இரத்தமளித்து, பின் கள

வேலைகளில் உதவிபுரிந்து பெரும் பங்காற்றிய தமிழீழ மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.

நில மீட்பிற்காகவே இந்தப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழீழம் எமக்குச் சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமான நிலம் நாம் பிறந்து, வாழ்ந்து, வளர்ந்த நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம் இந்த நிலத்தைத் தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி.

ஐம்பது அண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிப்பீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தை அபகரித்துச் சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வளங்களை அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக்குவது இன்னொரு புறமுமாக, எமது நிலம் மீது கொடுமை நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். ஆகவே, சாராம்சத்தில் எமது விடுதலைப் போரானது ஒரு மண்மீட்புப் போராகும். எமக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு அந்த நிலத்தில் எமது ஆட்சியுரிமையை இறைமையை நிலைநாட்ட நடைபெறும் போர்.

இந்தப்போரின் நோக்கம், குறிக்கோள் என்ன என்பதை எமது மக்கள் இப்பொழுது நன்கு உணரத் தொடங்கியுள்ளனர். சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் மக்களுக்குச் சொந்த மண்ணின் மகிமை புரியும். அந்த மண்ணில் ஆக்கிரமிப்புக் காலூன்றி நிற்கும் அந்நியனை விரட்ட வேண்டிய அவசியம் புரியும். இந்தப் புரிந்துணர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவே, இந்த மண்மீட்புப் போரில் எமது மக்கள் எமக்குப் பக்க பலமாக நின்று, பல்வேறு வழிகளில் பங்களித்து வருகிறார்கள். இன்று, எமது தேச விடுதலைப் போரானது விரிவடைந்து மக்கள் போராக வளர்ச்சியும், எழுச்சியும் பெற்று வருகிறது.

எனது அன்பார்ந்த மக்களே,

ஆண்டுதோறும் எனது மாவீரர் நினைவுரையில் நான் சமாதானத்தையும், சமாதான வழியிலான அரசியற் தீர்வையும் வலியுறுத்தத் தவறவில்லை. அதேவேளை, சமாதானவழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்களப் பேரினவாதம் தயாராக இல்லை என்பதையும் நான் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

சிங்களத்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி, மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிவரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளும்,

சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. இவ்விரு கட்சிகளும் சிங்கள-பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் வேரூன்றி வளர்ந்தவை. அந்த வெறிபிடித்த, தமிழ் விரோதச் சித்தாந்தத்தில் திளைத்தவை. கடந்த அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழினத்திற்கு எதிராக ஒடுக்குமுறையை முடுக்கிவிடுவதில் போட்டியிட்டு செயற்பட்டவை. இந்த இன ஒடுக்குதல் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தமிழருக்குக் கொடுமை இழைத்த பெருமை சந்திரிகாவின் ஆட்சியையே சாரும்.

சந்திரிகாவின் ஐந்தாண்டு ஆட்சிக் காலம் தமிழினத்திற்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது. தொடர்ச்சியான போரும், வன்முறையும், சாவும் அழிவும், பசியும் பட்டினியும், இடப்பெயர்வுமாக இக் காலகட்டத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட பேரவலம் மிகக் கொடுமையானது. இருண்ட, இரத்தம் படிந்த வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டதாக சந்திரிகாவின் அடக்குமுறை ஆட்சிக்காலம் நீண்டது. இந்தக் கொடிய ஆட்சியானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் என்றும் அழியாத வடுவை ஏற்படுத்தியது.

உள்நாட்டில் தமிழருக்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆட்சியை நடத்திக்கொண்டு, வெளியுலகில் சமாதானம் விரும்பும் ஒரு சனநாயக தேவதையாக நாடகமாடினார் சந்திரிகா. தமிழர் தாயகத்தை முழுமையாக ஏப்பம்விடும் ஒரு நாசகாரப்போர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு, அதனை ஒரு சமாதானத்திற்கான போர் முயற்சியாக வர்ணித்தார். முழு உலகமும் அவரை நம்பியது. அவரது சமாதானப் போருக்கு ஆதரவு வழங்கியது. முழு உலகத்தையும் கண்கட்டி ஏமாற்றிய அரசியல் பரப்புரை வித்தைகளில் தமிழினத்தூரோகிகளே சந்திரிகாவுக்கு பக்கத்துணையாக நின்றனர்.

நாம் சந்திரிகாவை நம்பவில்லை. தமிழரின் தேசிய பிரச்சினையை நீதியான முறையில் தீர்த்துவைக்கும் நேர்மையும் உறுதிப்பாடும் அவரிடம் இருக்கவில்லை. சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் நவயுகப் பிரதிநிதியாகவே நாம் அவரைக் கண்டோம். எனவேதான், நாம் சந்திரிகா அரசுடன் நேரடியாகப் பேச்சுக்களை நடத்த விரும்பவில்லை. ஆயினும் நாம் சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை. சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், முன்றாம் தரப்பு மத்தியத்துவத்துடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குகொள்ள நாம் தயாராக இருப்பதாகச் சென்ற ஆண்டு மாவீரர் நினைவுரையில் நான் அறிவித்தேன்.

நாம் சர்வதேச மத்தியத்துவத்தை வேண்டியபோதும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதான சமாதானப்

புறநிலைகள் உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினோம். போர் நெருக்கடி நீங்கிய நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பும், பொருளாதார நெருக்குவாரங்களும் அகன்ற ஒரு இயல்பான, நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்பதை நாம் தெளிவாக விளக்கியிருந்தோம்.

சமாதானப் பேச்சுக்களுக்கு உகந்ததான ஒரு நல்லெண்ண சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும் என்ற எமது யோசனையை சந்திரிகா அரசு ஏற்க மறுத்தது. போருக்கு ஓய்வு கொடுக்கவோ, நில ஆக்கிரமிப்பை நிறுத்தவோ, பொருளாதாரத் தடைகளை நீக்கவோ சந்திரிகா விரும்பவில்லை. போரையும் பொருளாதாரத் தடைகளையும் தமிழர் மீதான அரசியல் அழுத்தங்களாகப் பாவிக்கவே அரசு விரும்பியது.

‘சமாதானத்திற்கான போர்’ என்ற சந்திரிகா அரசின் கோட்பாடு ஒரு இராணுவத் தீர்வையே குறித்து நிற்கிறது. போர் மூலமாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்து, தமிழினத்தை அடிமை கொள்வதே இத்திட்டமாகும். கடந்த ஐந்தாண்டு காலமாக இப்போர்த் திட்டத்தை செயற்படுத்தவே அவர் ஓயாது உழைத்தார். எத்தனையோ பேரழிவுகளைச் சந்தித்தபோதும் அவர் தனது இராணுவத் தீர்வுத் திட்டத்தைக் கைவிடவில்லை. இதனால் சமாதான வழிமுறைகள் பற்றியோ, சமாதானப் பேச்சுக்கள் பற்றியோ அவர் அக்கறையோடு சிந்திக்கவில்லை. அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை.

போரைத் தொடர்ந்து நடத்தியவாறு, சில வரையறைகளுடன், இரகசியமாகப் பேச்சுக்களை நடத்தலாமென மூன்றாம் தரப்பு மூலமாகச் சந்திரிகா எமக்குத் தூது அனுப்பியிருந்தார். நாம் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு புறம் போரை நடத்திக்கொண்டு, மறுபுறம் சமாதானப் பேச்சை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. அத்தோடு அபத்தமானதும் கூட. தொடரும் போரினால் எமது மக்கள் சாவையும், அழிவையும், அவலங்களையும் சந்தித்து நிற்க, நாம் எதிரியோடு கைகோர்த்து சமரசம் பேசுவது முடியாத காரியம். அத்துடன் எந்தவொரு நிபந்தனையோடும், காலவரையோடும் பேச்சுக்களை நடத்த நாம் தயாராக இல்லை. சந்திரிகா உண்மையில் சமாதானத்திற்காக அன்புக்கரம் நீட்டவில்லை. பேச்சு என்ற போர்வையில் ஒரு பொறியை வைக்க முயன்றார். நாம் அந்த சமாதானப்பொறிக்குள் சறுக்கிவிழத் தயாராக இல்லை.

கடலோரம் கட்டிய மண்வீட்டுக்கு நிகழ்ந்த கதிபோலச் சந்திரிகாவின் போர்த்திட்டத்தை விடுதலைப்புலிகளின் ‘ஓயாத அலைகள்’ அடித்துச்சென்றுள்ளது. இச்சமரில் நாம் ஈட்டிய மாபெரும் வெற்றியின் விளைவாக இராணுவ

சமபலம் எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கிறது. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி. இராணுவ மேலாதிக்க நிலையைப் பெற்றுவிடவேண்டுமென்ற சந்திரிகாவின் ஐந்தாண்டு கால பகீரத முயற்சியை நாம் ஒரு சில நாட்களில் முறியடித்துள்ளோம்.

ஆட்பலம். ஆயுத பலம். ஆன்ம பலம் மக்கள் பலம் என்ற ரீதியில் சகல பலத்தோடும் நாம் வலுப்பெற்று நின்றபோதும், எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போரியல் சக்தி எம்மிடம் இருந்த போதும், நாம் சமாதானப் பாதையைக் கைவிடவில்லை. உயிரழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து, சமாதான வழியில், நாகரிகமான முறையில், தமிழரின் சிக்கலைத் தீர்க்கவே நாம் விரும்புகிறோம்.

சமாதானப் பேச்சுக்கள் ஒரு சமாதான நல்லெண்ணப் புறநிலையில் மூன்றாம் தரப்பு சர்வதேச மத்தியத்துவத்துடன் நடைபெறவேண்டும் என்பதையே நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். சமாதானப் புறநிலை எனும்பொழுது போர் ஒய்ந்து, பொருளாதாரத் தடைகள் அகன்று, எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் படைகள் விலகிய ஒரு இயல்பு நிலையையே நாம் குறிக்கிறோம்.

போரையும், நில ஆக்கிரமிப்பையும், பொருளாதார நெருக்குவாரங்களையும் தமிழர் மீது அழுத்தம் செலுத்தும் உத்திகளாகப் பாவிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. எவ்வித புறநிலை அழுத்தங்களும் இல்லாத இயல்புநிலையில் சமத்துவமும் புரிந்துணர்வும் நிலவும் நல்லெண்ண சூழ்நிலையில் பேசுவதையே நாம் விரும்புகிறோம்.

நாம் பேச்சுக்கான கதவைத் திறந்தபடி சிங்கள தேசத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்கையைக் காட்டுகிறோம். ஆயினும் நாம் வேண்டுவது போன்று ஒரு சமாதான சூழ்நிலையை தோற்றுவிப்பதற்குச் சிங்கள அரசியற் தலைமைகள் இணங்கப் போவதில்லை என்பது எமக்குத் தெரியும். நீண்டகாலமாக கடைப்பிடித்துவரும் இராணுவ வன்முறைப்பாதையை சிங்கள இனவாதிகள் இலகுவில் கைவிடப்போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும். எனவே, சிங்கள அரசியற் தலைமைகளுடன் பேசி, இணக்கம் கண்டு, எமது தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணலாமென நாம் கற்பனையில் வாழவில்லை.

மனித உரிமைகளை மதியாத சிங்கள இனவாத அரசியலும், அதன் தமிழர் விரோதப்போக்கும் தமிழ்மக்களுக்கு

ஓரேயொரு மாற்று வழியையே திறந்து வைத்திருக்கிறது. அதுதான் போராடிப் பிரிந்துசென்று தனியரசை உருவாக்கும் ஒரே வழி. இந்த வழியில் தான் சிங்கள தேசம் தமிழினத்தை தள்ளிக்கொண்டிருக்கிறது.

சுதந்திர தமிழீழத் தனியரசே எமது தேசியப் பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்து விட்டார்கள். எமது மக்களின் சுதந்திர அபிலாசையை சிலுவையாக தோளில் சுமந்து, இத்தனை ஆண்டுகளாக எமது இயக்கம் இரத்தம் சிந்திப் போராடி வருகிறது. இன்று, எமது சுதந்திரப் பயணத்தில், அந்த நீண்ட விடுதலை வரலாற்றில், ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்துவிட்டோம்.

எமது போராட்ட இலக்கு, ஒளிமயமான எதிர்காலமாக, எமது கண்களுக்குத் தெரிகிறது.

நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நாம் நெஞ்சறுதியுடன் நிமிர்ந்து செல்வோம்.

நாம் ஒரே மக்கள் சக்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது இலட்சியப் பாதையில் விரைந்து செல்வோம்.

சாவைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாக சுதந்திரம் எமக்காக காத்து நிற்கிறது.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே.பிரபாகரன்

தலைவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

Heroes Day 99

**Heroe's Day message of Mr. v. Pirapaharan,
leader of the Liberation Tigers of Tamil Eelam.**

Released by LTTE's International Seceretariat



தமிழீழ விடுதலைப் புலிகள் *Liberation Tigers of Tamil Eelam*

LTTE Headquarters

Tamil Eelam

27 November 1999

LTTE LEADER CALLS UPON SRI LANKA TO END MILITARY OPPRESSION FOR PEACE TALKS

Mr. Velupillai Pirapaharan, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), in his annual Martyrs' Day message, called upon the Sri Lanka government to de-escalate the armed conflict by ending military aggression and occupation of the Tamil homeland and initiate peace talks under conditions of normalcy for a negotiated political settlement of the Tamil conflict.

"Though the LTTE stands today as a formidable force, with the military capability to liberate our homeland, we have not abandoned the path of peace. We want to resolve the Tamil conflict through peaceful means; through civilised methods without recourse to bloodbath and destruction of life", Mr. Pirapaharan declared.

The Tamil Tiger leader emphasised that peace talks cannot be held under the conditions of war, military aggression, occupation and economic strangulation of the Tamil nation. He accused Chandrika Kumaratunga government of having utilised these

oppressive methods as tactics of pressure to subjugate the Tamils. Mr. Pirapaharan said that peace talks should be held in a peaceful cordial atmosphere of mutual trust with the assistance of international third party mediation. He defines peaceful atmosphere as "a condition of normalcy characterised by cessation of armed hostilities, withdrawal of troops occupying the Tamil lands and the absence of economic blockades".

The LTTE leader also expressed grave doubts whether Sinhala chauvinistic leaders would seek a negotiated settlement by renouncing the path of military violence and terror against the Tamils. This anti-Tamil racial politics offers no alternative to the Tamils other than to fight and establish an independent Tamil state, Mr. Pirapaharan declared.

The following are extracts from the translated text of Mr. Pirapaharan's speech.

"Our current military successes have surprised and astounded the world. This is a unique historical achievement in the art of contemporary warfare. The dimensions of this military victory have not only amazed our enemy but also astonished several international countries that have been actively helping Sri Lanka's war effort by providing training, arms and funds.

The vast tracts of fertile lands of Vanni, which were invaded and occupied by the Sinhala armed forces after years and months of massive military campaigns, after sacrificing thousands of lives, have been liberated by our fighters at a rapid pace within a short span of time. A colossal military structure with its multiple military complexes, well fortified bases and camps suddenly collapsed with the onslaught of the Tiger offensive. We have liberated almost all the ancient strategic towns in the Vanni region. I am happy that we have redeemed a sector of Manal Aru, which is the heartland of Vanni where the state's army massacred the indigenous Tamils and created Sinhala settlements.

Our massive offensive campaign in Vanni code-named 'Unceasing Waves 3' has effectively demonstrated to the world the extra-ordinary growth and development of the Tiger fighting forces in the art of modern warfare. The speed of our strikes, the ability of rapid deployment, the unified command, the high discipline, the spectacular offensive tactics and the tremendous courage displayed by our fighting formations have astounded the world military experts.

This war is being waged for liberation of our land. Tamil Eelam is our homeland, a land which belongs to us historically, a land on which we were born and bred, a land of our sustenance and resources, a land that forms the very foundation of our national identity. Our enemy claims that this land belongs to him.

For more than fifty years - ever since the Sinhala chauvinists assumed political power in the island- the lands of the Tamils have been systematically usurped. Our land has been subjected to tyranny and oppression. On one side, there have been devi-

ous schemes by which our lands have been forcefully annexed and given to Sinhala colonisers. On the other hand ,our lands have been militarily occupied and their resources destroyed and the people who lived on those lands have been reduced to the state of destitution. It is against this injustice we have been fighting. Therefore our liberation war is essentially a war to liberate our lands and to establish our sovereignty: our right to rule in our homeland.

Our people have now understood the aim and objective of this liberation war. Our people, who have lost their lands and the livelihood that derived from the lands and have become destitute, realise the value and significance of their own lands. They also realise the necessity of chasing away the alien forces that have invaded and occupied our territories. It is because of this realisation wide sections of the popular Tamil masses are supporting and participating in this war of liberating our homeland. Our liberation war has now expanded and developed into a higher stage as the people's war of liberation.

In my annual speeches on the Martyrs' Day, I have always emphasised the importance of peace and peaceful ways of seeking a negotiated political settlement. At the sametime, I have also pointed out the fact that Sinhala Buddhist chauvinism was not prepared to resolve the ethnic conflict through peaceful means.

The two major Sinhala political parties, who have assumed political power alternatively in the Sri Lankan political system, are essentially chauvinistic organisations. Both these political parties have bred and flourished in the anti-Tamil Sinhala Buddhist racist ideology. For the last half a century these parties competed with each other in intensifying the oppression against the Tamil people. In this diabolical history of racist oppression it is Chandrika's regime which has inflicted the worst form of tyrannical oppression.

The five-year rule of Chandrika has been a curse on the Tamil people. The monumental tragedy that our people encountered in the form of war, violence, death, destruction, displacement, hunger and starvation was the worst form of tyranny ever suffered by the Tamils. Chandrika's oppressive rule marks an epoch consisting of blood stained pages of our history. Her tyrannical rule left a permanent scar on the soul of the Tamil nation.

While masterminding an authoritarian tyrannical rule against the Tamils internally, Chandrika Kumaratunga portrayed herself internationally as a goddess of democracy committed to peace. Having implemented a notorious military programme aimed at the total invasion of the Tamil homeland she interpreted her project as a war effort for peace. The entire international community believed her and supported her military project. In this deceptive disinformation campaign to cheat the world, treacherous Tamil elements played a crucial role.

We do not trust Chandrika. She does not have the honesty and determination to resolve the Tamil national conflict in a fair

and reasonable manner. We perceive her as a modern representative of a neo-Sinhala-Buddhist chauvinism. It is for this reason we refused to engage in a direct dialogue with her. Yet, we did not close the doors for peace. I made an announcement last year in my Martyrs' Day message that we were prepared for peace talks with the assistance on international third party mediation.

Though we called for third party mediation we have emphasised the necessity of creating certain objective conditions conducive for peace talks. We explained very clearly that these objective conditions entail a situation of normalcy free from military aggression, occupation and economic strangulation of the Tamil nation.

Chandrika's government refused to accept our proposal for creating a congenial peaceful atmosphere for peace talks. Chandrika was not prepared to bring an end to the war, to stop the military aggression of our land and to lift the economic blockades. The government wanted to use the military campaigns and the economic embargoes as political pressures on the Tamils.

The concept of the 'war for peace' as enunciated by Chandrika's government signified a military solution. This grand military project aimed at a total invasion of the Tamil homeland and envisages the defeat of the Tamil Tiger movement and finally the eventual subjugation of the Tamil nation. Chandrika worked tirelessly for the last five years to implement her military scheme. Though the project brought about severe setbacks and debacles to the armed forces, she was determined not to abandon her military programme. Therefore, she did not reflect seriously about peace nor has she taken any constructive steps towards peace talks.

Chandrika conveyed to us a message through third party source that she was prepared to hold secret talks with certain conditions while continuing the war effort. We rejected her proposal. It is absurd and practically impossible to hold peace talks on one side while engaging in a bloody war on the other side. It is an extremely difficult task to involve in a friendly dialogue with the enemy while our people are subjected to death, destruction and suffering. Furthermore, we do not want to engage in a negotiating process with conditions and time frames. Chandrika did not sincerely extend her hand of friendship. She wanted to lay a trap under the cover of peace talks. But we were not prepared to fall into that peace trap.

Swept by the 'Unceasing Waves' of the Liberation Tigers, Chandrika's military project crumbled as a house of sand built on the seashore. The spectacular victories that we gained in this current offensive campaign have turned the balance of military power in our favour. The massive effort made by Chandrika over the last five years to weaken the LTTE and to achieve military hegemony was shattered by us in the matter of a few days.

Though we stand today as a formidable force strengthened by manpower, firepower, moral power, and people's power and have the military capability to liberate our homeland, we have not abandoned the path of peace. We want to resolve the Tamil

conflict through peaceful means, through civilized methods, without recourse to a bloodbath and the destruction of life.

We wish to re-iterate that peace talks should be held in a cordial peaceful atmosphere of mutual trust and goodwill with the assistance of international third party mediation. By peaceful atmosphere we mean a condition of normalcy characterised by cessation of hostilities, withdrawal of troops occupying Tamil lands and the absence of economic blockades.

We cannot allow the Sinhala State to use the conditions of war, military aggression of our lands, and economic blockades as tactics of pressure against the Tamils. We wish to engage in peace talks as equals with mutual understanding in a cordial environment without external coercion and constraints.

We are keeping the doors of peace open and are sending signals of peace and goodwill to the Sinhala nation. But we are aware that Sinhala political leadership will not agree to create a peaceful environment as we suggest. We are also aware that Sinhala chauvinistic leadership will not easily abandon their longstanding policy of military violence and repression against the Tamils. Therefore we do not live in fantasy hoping to resolve our national conflict by engaging in a rational dialogue with Sinhala political leadership.

The anti-Tamil Sinhala racist political system - which totally disregards human rights and liberties - offers no alternatives to the Tamils other than to fight, secede and establish an independent Tamil state. It is along this secessionist path that the Sinhala nation is driving the Tamil nation.

Years ago our people made a decision that an independent state of Tamil Eelam is the only and the final solution to our national conflict. For the last several years. our freedom movement has been fighting a bloody liberation struggle carrying the cross of our people's aspirations for freedom. Today we have reached a turning point in this long historical journey towards emancipation", Mr. Pirapaharan declared.

**(Released by the International Secretariat of LTTE, 211 Katherine Road, London E6 1BU,
United Kingdom. Tel: 020 8503 4294)**

விடுதலை என்பது ஒரு அக்னிப் பிரவேசம். நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம். தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.

தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டு போன வீர மரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன், மலையாக எழுந்து நிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக் கொண்டது. இந்த தேசிய எழுச்சிக்கு முச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.

எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.

**தமிழ்முத் தேசியத் தலைவர்
மேதரு.வே.பிரபாகரன் அவர்கள்**